

Written by - ஊர்க்குருவி -

Thursday, 08 May 2014 20:01 - Last Updated Saturday, 10 May 2014 03:30



கனடிய இலக்கிய ஆளுமகைகளிலொருவரும், தீ விர சமூகவியலாளருமான ஃபார்லி மோவாட் தனது 92வது வயதில், பார்ட் ஹோப், ஒண்டாரியோவில் உள்ள தனது இல்லத்தில் மே 7, 2014, சுவைவாய்க்கிழமை அன்று காலமானார். இவர் தனது வாழ்நாளில் 45 நூல்களை எழுதியுள்ளார். அவரது நாவல்கள் சமூகவியல் பாராட்டங்கள், சாகசப் பயணங்கள் மற்றும் யுத்தம் ஆகியவற்றைப் பற்றியதாகவிருக்கும். அவரது நாவல்கள் உலகின் பலபகுதிகளிலும் 17 மில்லியன்களுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளன. மேலும் 20ற்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. **Never Cry Wolf**, **The Snow Walker** மற்றும் **Lost in the Barrens** ஆகியன குறிப்பிடத்தக்கன. இவரது நூல்கள் பெரும்பாலும் இவரது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவானவையே. இவரது புகழ்பெற்ற நூலான **Never Cry Wolf** ஹாலிவுட்டில் திரைப்படமாகவும் வெளிவந்து புகழ்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது நூல்களை வெளியிட்டு வந்த **McClelland & Stewart inc.** பதிப்பகத்தினர் ஃபார்லி மோவாட் பற்றி குறிப்பிடும்போது தங்கள் பதிப்பகத்திற்கு நன்கு பயனுள்ளவராகவும், நீண்டகாலத்தொடர்பு மிக்கவராகவும் விளங்கியவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவர் இரண்டாம் உலக யுத்தத்தில் தன் இராணுவ சேவையின் வழங்கியவர். அதன் பின்னரே எழுத்தாக்க துறையைக் குறித்து வந்தவர். பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர் ஃபார்லி மோவாட்.

மே 12, 1921 ஒண்டாரியோ மாகாணத்தின் பெல்வில் நகரில் பிறந்த ஃபார்லி மோவாட் ரிச்மண்ட் ஹில் நகரில் வளர்ந்தவர். இவரது கொள்ளுத்தாத்தா ஒண்டாரியோ மாகாணத்தின் மூதலவராகவிருந்த சேர் ஒலிவர் மோவாட். இவரது தந்தையான ஆங்கல் மோவாட் நூலகராகவிருந்தவர். ஃபார்லி மோவாட் வின்சர் நகரில் வசிக்கும் காலகட்டத்தில் (1930 - 1933) எழுத்தாக்க தொடங்கியவர். ஃபார்லி மோவாட் பின்சுடும்பம் பின்னர் **Saskatchewan** மாகாணத்திலுள்ள **Saskatoon** நகருக்கு இடம் பெயர்ந்தது. அப்பொழுது ஃபார்லி மோவாட் தனது பதினமூன்று வயதில் பிராயத்திலிருந்தார். அங்குள்ள பத்திரிகையான **Saskatoon Star-Phoenix** காகப் பறவகைகள் பற்றிய பத்தியொன்றை எழுத்தாக்க தொடங்கினார். அச்சமயம் அவர் சொந்தமாக இயற்கை பற்றிய செய்திக் கடிதத்தினையும் வெளியிட்டதுடன் அதிலும் எழுதினார். இரண்டாம் உலக யுத்தத்தில் பணியாற்றிவிட்டு நாடா திரும்பிய ஃபார்லி மோவாட் தொராண்டோ பல்கலைக்கழகத்தில் தன் கல்வியினைத் தொடர்ந்தார்.

2009இல் கபே பிரெட்டனில் கடற்கரையோரமாக அமர்த்திரும்பி தனக்குச் சொந்தமான 80

Written by - ஊர் க்குருவி -

Thursday, 08 May 2014 20:01 - Last Updated Saturday, 10 May 2014 03:30

ஏகக் கர் காணியினை இயற்கையைப் பணுதலுக்காக வழங்கியவர் ஃபார்லி மோவாட் எனப்படும் குறிப்பிடத்தக்கது. அவ்விதம் தனது காணியினைக் கையளிக் கும் சமயம் அவர் கஹியது: 'ஓர் காணித் துண்டினைக் கண்டு பிடியுங்கள். அத்துடன் அதனைத் தொந்தரவு படும் தாமல் அதன் பாட்டில் விட்டுவிடுங்கள்'.

இவரது இலக்கியம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்காக இவர் ஆற்றிய சேவைக்காக 1981இல் கனடிய அரசின் 'Order of Canada' விருதினைப் பெற்றவர். 2010இல் 'Canada's Walk of Fame' இவருக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.